

அறம் பயிற்சி மையம், மடத்துக்குளம். தொகுப்பு: ந.சண்முகசுந்தரம் (அறம் ஆசிரியர்) அ.எண்: 96598 38789, LES: 1 TO 8

வகுப்பு: 11

பொருளியல்

மதிப்பெண்: 90

பகுதி - I

20 X 1 = 20

விடையை தேர்ந்தெடுத்து எழுதவும்.

1. பொருளாதாரத்தின் தந்தை யார்?

அ) மாக்ஸ் முல்லர்

ஆ) ஆடம் ஸ்மித்

இ) கார்ல் மார்க்ஸ்

ஈ) பால் அ சாமுவேல்சன்

2. விற்பனைசெய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்தவருவாய் கிடைக்கும்?

அ) விலை

ஆ) மொத்தச் செலவு

இ) இறுதி சமநிலை வருவாய்

ஈ) இறுதி சமநிலைச் செலவு

3. இயல்பெண்பயன்பாட்டு ஆய்வைவழங்கியதில் முதன்மையானவர்

அ) ஜே.ஆர்.ஹிக்ஸ்

ஆ) ஆர்.ஜி.டி.ஆலன்

இ) மார்ஷல்

ஈ)

ஸ்டிக்கர்

4. மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .....

அ) படுகிடை

ஆ) செங்குத்து

இ) விரைந்து சரியும்

ஈ)

மெதுவாகசரியும்

5. சம நோக்கு வளைகோடுகள்

அ) செங்குத்துக் கோடுகள்

ஆ) படுக்கைக் கோடுகள்

இ)நேர்மறைச் சரிவுடையவை

ஈ) எதிர்மறைச் சரிவுடையவை.

6. சராசரி உற்பத்தி (AP)யைக்கணக்கிடப் பயன்படும் விகிதம்

அ)  $\Delta TP/N$

ஆ)  $\Delta TP/\Delta N$

இ)  $TP/MP$

ஈ)  $TP/N$

7. தொழில் முனைவோரின்முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை

பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?

அ) ஜே.பி கிளார்க்

ஆ) சும்பீட்டர்

இ) நைட்

ஈ)ஆடம் ஸ்மித்

8. பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு

அ) எதிர்மறை

ஆ) நேர்மறை

இ) பூஜ்யம்

ஈ) அதிகரிக்கும்

9. வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின்கூடுதல்-----

செலவாகும்.

அ) சமூக

ஆ) பொருளாதார

இ) பண

ஈ) மாறா

10. உற்பத்தியின்எல்லாமட்டங்களிலும் மாறாதசெலவுகள்---

அ) மாறாச் செலவு

ஆ) மாறும் செலவு

இ) உண்மைச் செலவு

ஈ) சமூகச் செலவு

செலவு

11. விலை நிலையாக இருக்கும் போது, AR கோடு MR கோட்டுக்கு-----

ஆக இருக்கும்.

அ) சமமாக

ஆ) அதிகமாக

இ) குறைவாக

ஈ) தொடர்பற்று

12. எப்போது நிறுவனம் இலாபம் பெறமுடியும்?

அ)  $TR < TC$

ஆ)  $TR - MC$

இ)  $TR > TC$

ஈ)  $TR = TC$

13. முற்றூரிமை போட்டி ----- ஆகும்.

அ) சில்லோர்முற்றூரிமை

ஆ) இருவர்முற்றூரிமை

இ) நிறைகுறைப்போட்டி

ஈ) முற்றூரிமை

14. விற்பனைசெலவிற்கு உதாரணம்

அ) கச்சாப்பொருள் விலை

ஆ) போக்குவரத்துச்செலவு

இ) விளம்பர செலவு

ஈ) கொள்முதல்செலவு

15. போலி வாரம் என்ற கருத்து யாருடன் தொடர்புடையது?

அ) ரிக்கார்டோ

ஆ) கீன்ஸ்

இ) வாக்கர்

ஈ) மார்ஷல்

16. கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின் அளிப்பு இதற்குச் சமமாகும்

அ)  $S + BC + DH + DI$

ஆ)  $I + DS + DH + BM$

இ)  $S + DS + BM + DI$

ஈ)  $S + BM + DH + DS$

17. மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

அ) இட அமைப்பியல்

ஆ) மக்கள் தொகையியல்

இ) புவியியல்

ஈ) தத்துவவியல்

18. வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில்

இந்தியாவின் இடம்

அ) நான்கு

ஆ) ஏழு

இ) ஐந்து

ஈ) பத்து

19. வருடாந்திரத் திட்டங்கள்செயல்படுத்தப்பட்டஆண்டு

அ) 1989-1991

ஆ) 1990-1992

இ) 2000-2001

ஈ) 1981-1983

20. இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்

அ) பருத்தி

ஆ) சணல்

இ) இரும்பு

ஈ) சிமெண்ட்

பகுதி - II

7 X 2 = 14

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக.

வி.எண். 30 கட்டாய வினா.

21. பொருளியல் என்றால் என்ன?

22. பயன்பாட்டை வரையறு.

23. அளிப்பு கோடு மேல்நோக்கி செல்வதன் காரணம் என்ன?

24. மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?

25. உபரி சக்தி-விளக்குக.

26. பணக்கூலி மற்றும் உண்மை கூலியை வேறுபடுத்துக?

27. புதுப்பிக்கப் பட இயலாத ஆற்றல் விளக்கம் தருக.

28.குறைந்த தலா வருமானம் இருக்க காரணங்களாக ராவ்

அறம் பயிற்சி மையம், மடத்துக்குளம். தொகுப்பு: ந.சண்முகசுந்தரம் (அறம் ஆசிரியர்) அ.எண்: 96598 38789, LES: 1 TO 8

கூடுவதைப் பட்டியலிடுக

OR

29. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக  
30. மனித மேம்பாட்டு குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI) ஆகியவற்றை வேறுபடுத்துக.

பகுதி - III

7 X 3 = 21

(b) பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கு

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக.

வி.எண். 40 கட்டாய வினா.

31. இயல்புரை பொருளியல் மற்றும் நெறியுரை பொருளியலை ஒப்பிடுக  
32. நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்குக.  
33. நிலத்தின் சிறப்பியல்புகள் யாவை?  
34. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.  
35. AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.  
36. அங்காடியின் இயல்புகள் யாவை?  
37. நிறைவுப் போட்டி மற்றும் முற்றரிமை போட்டியின் ஒற்றுமையை விளக்குக.

இடையேயான தொடர்பை விளக்குக.

46. (a) இறுதிநிலை உற்பத்தின் பகிர்வுக் கோட்பாட்டை விளக்குக

OR

38. கூலியின் வகைகளைப் பட்டியலிடுக?  
39. நலப் பொருளாதாரம் பற்றி அமர்த்தியாசென்னின் கருத்துக்களை எழுதுக.  
40. வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதின் நோக்கங்களை விவரி.

(b) காந்தியின் பொருளாதாரக் கருத்துக்களை சுருக்கமாக எழுதுக

பகுதி - IV

7 X 5 = 35

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

41. (a) நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளியலுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

OR

(b) பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக.

OR

42. (a) தேவை விதி மற்றும் அதன் விதிவிலக்குகளை விவரி.

OR

(b) குறைந்த செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை வரைபடத்துடன் விவரி?

(b) ரிகார்டோவின் வாரக் கோட்பாட்டை எடுத்துக்காட்டுடன் விவரி.

43. (a) மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.

OR

(b) அகச்சிக்கணங்கள் மற்றும் புறச்சிக்கணங்களை விவரி.

44. (a) சில்லோர் முற்றரிமையின் பண்புகளை விளக்குக

OR

(b) நிறைவு போட்டியின் இயல்புகளை விளக்குக.

45. (a) குறுகிய காலச்செலவுக் கோடுகளை தகுந்த வரைபடத்துடன் விவரி?

\*\*\*\*\*ALL THE BEST\*\*\*\*\*